

நாராயணர் மற்றும் அவரது அவதாரங்கள்

- பஞ்சசன்யம் என்ற சங்கை முழக்கி உலகை படைக்கிறார்.
- சுதர்சன சக்கரம் -- அழித்தல் தொழில்.
- அபயகரம் -- காத்தலைக் குறிக்கும்.
- கதாயுதம் -- உலக சுக துக்கங்களை தடுக்கும் தன்மை.
- நந்தகம் எனும் வாள் -- அஞ்ஞானம் அழிக்க.
- சாரங்கம் என்ற வில் -- அடியார்க்கு நேரும் தீவினை தடுக்க.
- கௌஸ்துப மணி -- அந்தராத்மாவை உணர்த்துகிறது.
- வத்சம் என்ற மரு -- பிராதனத்தை உணர்த்தும்.
- பாலாழியில் படுத்திருப்பது -- தூய உள்ளத்திலே அமர்தலைக் குறிக்கும்.
- ஆதிசேஷனின் மேல் சயனம் -- (அனந்தன் - முடிவில்லாதவன்) உலக முடிவில் சேஷனாகிய தாமோகுணம் கொண்டு உலக அழிவை குறிக்கும்.
- தாங்காமல் தாங்கி சுகம் பெறும் நிலை -- விஷ்ணுவின் சயனம்
- லட்சுமியை அருகில் வைத்து யோகம் நிஷ்டை கொண்டது - ஐம்புலன் அடக்கத்தை குறிக்கும்.

தசாவதாரங்கள்

- தசாவதாரங்கள் எடுக்க காரணம் - நல்லோரை ரட்சித்து, துஷ்டர்களை அழிக்க.

மச்சவதாரம் (மீன்)

- ஹயக்கீர் வன் வேதத்தை கடலில் ஒளித்ததால்.

கூர்ம அவதாரம் (ஆமை)

- மந்திர மலையை மத்தாக, வாசுகி பாம்பை கயிறாக கொண்டு பாற்கடலை கடையும் போது மந்திரமலை சாய, ஆமை அவதாரமெடுத்து அதனை நிலைநிறுத்தினார்.

வராகவதாரம் (பன்றி)

- ஹிரண்யாகூரன்(ஹிரண்யாகூரன்), பூமியை சுருட்டி கடலில் ஒளித்ததால் அதை மீட்க.

நரசிங்கவதாரம்

- ஹிரண்யகசிபுவின் அகங்காரத்தால் மகன் 'பிரகலாதன்' கடவுள் எங்குமிருப்பார் என கூற, தூணை அசுரன் உதைக்க அதிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டு அவனை கொன்றார்.

வாமன அவதாரம் (குள்ளன்)

- மகாபலி அசுரன் தேவர்களுக்கு துன்பம் தர வாமன அவதாரமெடுத்து அவன் தலையில் கால் வைத்து பூமியில் அமிழ்த்தினார்.

பரசுராம அவதாரம்

- தந்தையை கொன்ற கார்த்தவீரியனைக் கொன்றார்.

தசரத ராம அவதாரம்

- குருவாக்கிய பரிபாலனம் -- கொடிய செயல்களை செய்த தடாகை அரக்கியை குரு விஸ்வாமித்ரர் சொன்னதால் கொன்றார்.
- தந்தை வாக்கிய பரிபாலனம் - தசரதன் கைகேயிடம் கொடுத்த வரத்தை நிறைவேற்ற வனவாசம் செய்தார்.
- சகோதர அன்பு -- வனவாசம் செல்வது கண்டு பரதன், இராமனை நாடாள அழைக்க, மறுத்து தேற்றியனுப்பதிலும், குகன், சுக்ரீவன், வீபீஷணன் ஆகியோரிடமும் சகோதர அன்பைக் காட்டினான்.
- ஏகபத்தினி விரதம் - சூர்ப்பனகை வலுவில் வந்து மணம்புரிய வேண்டியதை மறுத்தது.
- வாலி வதம் -- சுக்ரீவன் மனைவியை, வாலி தனதாக்கி கொண்டதால், சுக்ரீவன் இராமனை அணுகியதால், வாலியை கொன்றார்.

பலராம அவதாரம்


- இவர் ஆதிசேஷனின் அம்சம். கண்ணனுக்கு முன் பிறந்தவர். கண்ணனின் லீலையில் உடனிருந்தவர்.

கிருஷ்ணாவதாரம்

- வாசுதேவர் - தேவகிக்கு மகனாக பிறப்பு -- ஆயர்பாடி நந்தகோபன்-யசோதா புத்திரனாக வளர்ப்பு.
- கோகுல நந்தன் - கோகுலத்தில் 16 வயது வரை வளர்ந்தான்.
- பூதனை பாலுடன், விஷமும் ஊட்ட அவளைக் கொன்றான்.
- வெண்ணெய் திருடியது - பால் போன்ற சுத்தமும், வெண்ணெய் மிருதுவான அடியார்க்கு அருளுவான்
- கோபியர் சேலைகளை கவர்ந்தது - மான அபிமானங்களை கைவிட்டு இறைவனை அடைவோருக்கு முக்தியருளப்படுவதைக் குறிக்கிறது.
- குழலூதி மயக்கியது - ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதைக் குறிக்கிறது.
- துவராகா நந்தன் :- துவாரகைக்கு அரசனானதும், சிசுபாலன், கம்சன் ஆகியோரை அழித்தது. துரியோதனனிடம் பாண்டவர்க்காக தூது சென்றது.
- பார்த்தசாரதி -- அர்ஜுனனுக்கு தோரோட்டியாகி கீதையை உபதேசித்தது.

கல்கியவதாரம் -- கலியின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்க இருப்பது.

WhatsApp  Group -ல் சேர – [கிளிக் செய்யவும்](#)

Facebook  [Examsdaily Tamil](#) – FB ல் சேர – [கிளிக் செய்யவும்](#)

Telegram Channel  [கிளிக் செய்யவும்](#)